

உடனடி வெளியீட்டுக்காக

2022 நகராட்சி மற்றும் பள்ளி வாரிய தேர்தல் முடிவுகளை ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் வெளியிடுகிறது

ப்ராம்ப்ட்டன், ON (அக்டோபர் 28, 2022) – 2022 ஆம் வருட நகராட்சி மற்றும் பள்ளி வாரிய தேர்தல்களுக்கான அதிகாரபூர்வமான முடிவுகளை ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அனைத்து முடிவுகளும் நகரின் தேர்தல் அதிகாரியாகிய பீட்டர் ஃபே அவர்களால் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் மொத்தம் 87,115 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர் (இதில் முன்கூட்டி வாக்கு செலுத்தியவையும் அடங்கும்); மொத்தமுள்ள தகுதி பெற்ற 354,884 வாக்காளர்களில் 24.56% வாக்காளர்களை இது பிரதிதித்துவம் செய்கிறது.

பின் வருவது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பெயர் கொண்ட இறுதி பட்டியல் ஆகும். நவம்பர் 16, 2022 தேதியில் நகரசபையின் சிறப்புக் கூட்டம் ஒன்றில் சபை கூடி, தேர்ந்தெடுக்கப்பட்ட நகரசபை உறுப்பினர்கள் மூவரை பீல் பிராந்திய குழுவினராக கூடுதல் பிராந்திய கவுன்சிலர் பிரதிநிதிகளாக நியமிப்பார்கள்.

மேயர்

பேட்ரிக் ப்ரவுன்

பிராந்திய கவுன்சிலர்கள்

வார்டுகள் 1 & 5: பால் விசெண்ட் (Paul Vicente)

வார்டுகள் 2 & 6: மைக்கேல் பால் பல்லேச்சி (Michael Paul Palleschi)

வார்டுகள் 3 & 4: மார்ட்டின் மெடெய்ரோஸ் (Martin Medeiros)

வார்டுகள் 7 & 8: பாட் ஃபோர்டினி (Pat Fortini)

வார்டுகள் 9 & 10: குர்ப்ரதாப் சிங் டூர் (Gurpartap Singh Toor)

நகர கவுன்சிலர்கள்

வார்டுகள் 1 & 5: ரொவீனா சான்ட்லோஸ் (Rowena Santos)

வார்டுகள் 2 & 6: நவ்ஜித் காவர் ப்ரார் (Navjit Kaur Brar)

வார்டுகள் 3 & 4: டென்னிஸ் கீனன் (Dennis Keenan)

வார்டுகள் 7 & 8: ராட் பவர் (Rod Power)

வார்டுகள் 9 & 10: ஹர்கிரத் சிங் (Harkirat Singh)

பீல் மாவட்ட பள்ளி வாரிய அறங்காவலர்கள்

வார்டுகள் 1 & 5: டேவிட் க்ரீன் (David Green)

வார்டுகள் 2 & 6: வில் டேவிஸ் (Will Davies)

வார்டுகள் 3 & 4: கேத்தி மெக்டொனால்டு (Kathy McDonald)

வார்டுகள் 7 & 8: கார்லா பெய்லி (Karla Bailey)

வார்டுகள் 9 & 10: சத்பால் சிங் ஜோஹல் (Satpaul Singh Johal)

டஃபரிந்பீல் கத்தோலிக் மாவட்ட பள்ளி வாரிய அறங்காவலர்கள்

வார்டுகள் 1, 3 & 4: அனிஷா தாமஸ் (Anisha Thomas)

வார்டுகள் 2, 5 & 6: டேர்ரில் ப்ரையன் டிசௌஸா (Darryl Brian D'Souza)

வார்டுகள் 7, 8, 9 & 10: ஷான் சேவியர் (Shawn Xaviour)

கான்செல் ஸ்காலர் வியாமாண்ட் அறங்காவலர் (Conseil scolaire Viamonde Trustee) (பீல்

பிராந்தியத்திற்காக)

பாராட்டப்பட்ட – யுவான் ரோஷ்ஃபொர்ட் (Yvon Rochefort)

கான்செல் ஸ்காலர் கத்தோலிக் மான் அவெனிர் அறங்காவலர்(Conseil scolaire catholique MonAvenir Trustee {ப்ராம்பட்டன் நகரம், கலீடான் நகரம், கெல்ஃப் நகரம் மற்றும் டஃபரின் மற்றும் வெலிங்டன் கிராமப்புற நகராட்சிகளுக்காக (City of Guelph and the municipalities in Dufferin and Wellington Counties)}

ஜெனிவா க்ரெனியர் (Genevieve Grenier)

மேலும் தகவல்களுக்கு வருகை தரவும்: Brampton.ca.

அறிஞர் கூற்று

“2022 ப்ராம்பட்டன் நகராட்சி மற்றும் பள்ளி வாரியத் தேர்தலுக்கு தகுதியுள்ள அனைத்து

வாக்காளர்களுக்கும், தடையற்ற, வசதியான மற்றும் அணுகக்கூடிய வாக்களிக்கும் செயல்முறையை

செயல்படுத்துவதற்கு ப்ராம்பட்டன் நகரம் அர்ப்பணிப்பு கொண்டிருந்தது. தேர்தலில் பங்கேற்ற அனைத்து வாக்காளர்கள், நமது தேர்தல் பணியாளர்கள், தன்னார்வலர்கள், பள்ளி வாரியங்கள், சமூக அமைப்புகள், உள்ளூர் மற்றும் பிராந்திய பங்காளிகள் மற்றும் அலுவலர்களுக்கு நன்றி. நகர சபையானது ப்ராம்பட்டனில் அன்றாட வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்துகின்ற முக்கியமான முடிவுகளை எடுக்கிறது, எனவே பிராம்பட்டன் குடியிருப்பாளர்கள் அனைவரும் தங்கள் சமூகத்தில் சுறுசுறுப்பாக இருக்கவும், அவர்களின் உள்ளூர் அரசாங்கத்துடன் இணைந்திருக்கவும் ஊக்குவிக்கிறேன்.”

- பீட்டர் ஃபே, நகர எழுத்தர் மற்றும் தேர்தல் அதிகாரி, ப்ராம்பட்டன் நகரம்

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

ப்ராம்பட்டன் நகர் பன்முக கலாச்சார ஊடகம்

multiculturalmedia@brampton.ca